



பெயார்பஸ்ட் காப்புறுதி லிமிடட்

(நிறுவனம் இலக்கம் : PB5180)

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி),

278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

தொடர்பு இலக்கம் : +94 11 2428428 |

தொலைநகல் : +94 11 2438438

மின்னஞ்சல் : info@fairfirst.lk |

இணையதளம் : www.fairfirst.lk

காப்புறுதி பத்திர தகவல் ஆவணம் (IPID)

பெயார்பஸ்ட் மொபிடெல் காப்புறுதிப் பத்திரம்

இந்த ஆவணமானது, உங்களது காப்புறுதியைப் பற்றிய சாராம்ச விளக்கமொன்றை வழங்குகின்றது. பூரண விபரங்களுக்கு, முழுமையான காப்புறுதிப் பத்திரத்தையும் அட்டவணைமையையும் உசாவவும், ஏதும் முரண்பாடு காணப்பட்டால், காப்புறுதிப் பத்திரமே மேலோங்கியிருக்கும்.

1. பிரதான பயன்பாடுகள் -

- 1.1 வருமான இழப்பு - முதல் நாளை தவிர்த்து, சுகயீனம் அல்லது விபத்து காரணமாக மருத்துவமனையில் தங்கியிருத்தலுக்காக வாராந்த செலுத்துகை. காப்பீட்டின் முதல் மூன்று மாதங்களின் போது, பயன்பாடுகள் 50% குறைவு.
- 1.2 தொழில் இழப்பு - ஆட்குறைப்பு, தற்காலிக வேலையின்மை அல்லது நிதி கஷ்டம் காரணமாக தொழில் வழங்குனர் மூடுகை என்பவற்றுக்காக ஒரே தடவையில் மொத்த பணச் செலுத்துகை. கோரிக்கை 7 வேலை நாட்களுக்குள் செலுத்தப்படும்.
- 1.3 விபத்து மரண பயன்பாடு - பெயர் குறிக்கப்பட்டவருக்கு 7 வேலை நாட்களுக்குள் மொத்த பணச் செலுத்துகை.

2. விடுகைகள்

- 2.1 மருத்துவமனையில் தங்கியிருக்கும் முதல் நாள், சுயமாக இழைத்த காயங்கள், கர்ப்பம் சம்பந்தமான நிலைமைகள், போர், பயங்கரவாதம் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் அல்லது ஆபத்தான விளையாட்டுக்களினால் விளைந்த காயங்கள் என்பவற்றுக்கு காப்புறுதிப் பத்திரம் காப்பீடு செய்யாது.
- 2.2 ஊழல், செயற்பாட்டினம் அல்லது தன்னார்வ தொழிலின்மை மற்றும் விபத்து மரணம் என்பவற்றை தொழில் இழப்பு பயன்பாடுகள் காப்பீடு செய்யாது.

3. பொது நிபந்தனைகள் -

- 3.1 காப்பீடானது, இலங்கைக்கு மட்டும் செல்லுபடியாவதுடன், 18 - 65 வயதுக்கு உட்பட்டோருக்கே பிரயோகமாகும்.
- 3.2 சம்பவத்தின் 90 நாட்களுக்குள் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் இருந்து வெளியேறி 60 நாட்களுக்குள் கோரிக்கை செல்லுபடியாகும்.

3.3 செலுத்துகைகள் இலங்கை நாணயத்திலாவதுடன், காப்புறுதிப் பத்திரம் இலங்கை சட்டப்படி ஆளப்படும்.

3.4 காப்புறுதிக் கட்டணம் வரிகளை உள்ளடக்கியதுடன், முதல் மூன்று மாத கோரிக்கைகளுக்கு 50% மேலதிகம் பிரயோகமாகும்.

4. கோரிக்கை நடைமுறை -

4.1 மருத்துவமனை கோரிக்கைகள் - பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கை படிவம், நோய் பரிசோதனை அட்டை, அடையாள அட்டை, வங்கி விபரங்கள் என்பவற்றை மருத்துவமனையில் இருந்து வெளியேறி 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும்.

4.2 தொழில் இழப்பு கோரிக்கை - தொழில் உறுதிப்படுத்தல், சம்பள பட்டியல்கள் மற்றும் ஊ.சே.நி. / ஊ.பா.நி. அத்தாட்சி என்பவற்றை சமர்ப்பிக்கவும்.

4.3 விபத்து மரண கோரிக்கை - மரண அத்தாட்சிப் பத்திரம், மரண பரிசோதனை அறிக்கை மற்றும் (பிரயோகமாயின்) பொலீஸ் அறிக்கை என்பவற்றை சமர்ப்பிக்கவும்.

5. முறைப்பாடுகளையும் இன்னல்களையும் கையாள்தல்

படிமுறை 1 - பெயார்பஸ்ட் இன்சூரன்ஸோடு தொடர்பு கொள்ளவும் -

☎ +94 11 2428282 (மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 5.00 வரை) | ✉ - info@fairfirst.lk

உங்கள் விடயங்களை பெயாபஸ்ட்டின் பொறுப்பு & இணக்க குழுவுக்கு கொண்டு செல்லலாம்.

படிமுறை 2 - (தீர்க்கப்படா விடின்) புறக் கொண்டு செல்லல் -

• இலங்கை காப்புறுதி சீர்படுத்தல் ஆணையம் (IRCSL)

☎ +94 11 2335167 | ✉ info@ircs.gov.lk | 🌐 www.ircs.gov.lk

• காப்புறுதி குறைகேள் அதிகாரி

☎ +94 11 2505542 / +94 11 2505041 | ✉ info@insuranceombudsman.lk |

🌐 www.insuranceombudsman.lk

6. மேலும் தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும் -

பெயார்பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடட்

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி), இல.278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

☎ +94 11 2428428 | ✉ info@fairfirst.lk | 🌐 www.fairfirst.lk

முக்கிய குறிப்பு - பிரதான காப்பீடு மற்றும் அவசியமாயின், மேலதிக காப்பீடுகளினதும் சாராம்சம் ஒன்றை வழங்குவதே இந்த IPID இன் குறிக்கோளாகும். இது உங்களது குறிப்பான தனிநபர் பிரத்தியேக தேவைகளுக்கானதல்ல. முழுமையானதும் பிரத்தியேகமானதுமான தகவல்களை, ஒப்பந்தத்துக்கு முந்திய மற்றும் ஒப்பந்த நியதிகளில் பூரணப்படுத்தவும். உற்பத்தியின் விடுகைகள், உங்களது காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. IPID யானது, காப்புறுதியின் / ஒப்பந்தத்தின் அங்கமாகாது. எனவே, ஏதும் சச்சரவின் போது, காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளும் நிபந்தனைகளுமே மேலோங்கியிருக்கும்.